

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

அதுரெலிய பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டுக் கூற்று, தேறிய சொத்துக்கள் மாற்றங்கள் கூற்று, காசப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புகளில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, அதுரெலிய பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு கோட்பாடுகளுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், இந்த அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை

தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுகளின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுகள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுகளிருந்து நிதிக்கூற்றுகள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுகளானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பிண்ணனியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுகளின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இணங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இணங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுகளின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- உரிய எழுத்துமூல சட்டத்திற்கு அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் பிரதேச சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் அடங்கியுள்ளன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின் படி, பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குகின்றன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின் படி, முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களில் அடங்கியுள்ளன.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு		சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ)	2020 ஆண்டின் போது விடுவிக்கப்பட்டிருந்த ரூபா 208,626 தொகைக்கான வைப்பொன்று மீளாய்வாண்டின் போது செலுத்த வேண்டிய வைப்பொன்றை கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	2025 ஆண்டில் சரியாக கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என.	கணக்கீடு செய்தல் சரியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
(ஆ)	ஊழியர் சம்பளத்திற்காக மிகையாக மீளளிப்புச் செய்யப்பட்டிருந்த ரூபா 649,264 தொகை செலுத்த வேண்டிய	2025 ஆண்டில் சரியாக கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்	கணக்கீடு செய்தல் சரியாக மேற்கொள்ளப்பட

மீதியொன்றை
செய்திருக்கவில்லை.

கணக்கீடு என.

வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக் கூற்றுக்களின் படி மீளாய்வாண்டு திசெம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த மீண்டுவரும் வருமானம் ரூபா 6.20 மில்லியன் தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு நேர் மாறாக முன்னைய ஆண்டின் மீண்டுவரும் வருமானத்தை மிகைத்த மீண்டுவரும் செலவு ரூபா 2.01 மில்லியன் தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரி மற்றும் வரி	2,437,500	2,305,105	2,743,682	1,529,623	2,212,500	2,097,815	1,801,569	1,968,200
(ii) வாடகை	6,076,120	2,946,732	2,973,366	49,533	3,834,000	3,975,731	5,284,650	76,167
(iii) அனுமதிப் பத்திரக் கட்டணம்	357,500	336,776	43,497	613,431	325,000	264,075	206,573	320,152
(iv) ஏனைய வருமானங்கள்	14,784,500	2,396,734	2,492,018	107,609	1,101,000	2,453,040	2,572,946	202,893
	23,655,620	7,985,347	8,252,563	2,300,196	7,472,500	8,790,661	9,865,738	2,567,412

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமானம் சேகரித்தல் செயலாற்றுகை தொடர்பாக அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

(அ) வீதவரியும் வரியும்

மீளாய்வாண்டின் இறுதியில் ரூபா 85,624 இற்கான நிலுவை வீதவரி
உள்ளவாறு 776 வீதவரி அலகுகள் தொகையொன்று அறவீடு வருமானத்தை விரைவாக
தொடர்பாக ரூபா 1.49 செய்யப்பட்டிருந்ததுடன், அறவீடு செய்வதற்கு
மில்லியனிற்கான நிலுவை மீதியொன்று தொடர்ந்தும் நடமாடும் நடவடிக்கை எடுக்க
காணப்பட்டதுடன், அவற்றில் ரூபா 1.13 சேவை நடாத்தி நிலுவை வேண்டும்.
மில்லியனிற்கான 505 மீதிகளின் மீதிகளை அறவீடு
நிலுவையாகியிருந்த காலம் 03 செய்வதற்கு நடவடிக்கை
வருடத்தை மிகைத்திருந்தது. எடுக்கப்பட்டு வருகின்றது
என.

(ஆ) வாடகை

தென் மாகாண உள்ளுராட்சி ரூபா 232,500 தொகை சுற்றிக்கையின் பிரகாரம்
ஆணையாளரின் 2010 திசம்பர் 27 அறவீடு செயற்பட்டு நிலுவை ஒரே
திகதிய தபபா/பபாகோ/2010/01 செய்யப்பட்டுள்ளதுடன், தடவையில் பெறும்
இலக்கம் கொண்ட சுற்றறிக்கையின் ஏனைய மீன் பலகைகளை பணத்தை அறவீடு செய்ய
பந்தி 04 இற்கு இணங்க சபைக்கு உரித்தாக்குவதற்கு வேண்டும்.
கடையறைகள் வாடகைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்
கொடுக்கும் போது ஒரே தடவையில் என.
பெறும் பணத்தை ஒரே தடவையில்
அறவீடு செய்தல் அல்லது
வாடகைக்கு பெறுவோரின்
வேண்டுதலின் பேரில் 06
மாதங்களுக்குள் அறவீடு செய்யப்பட
வேண்டிய போதிலும், பொது வர்த்தக
தொடர் கட்டிடத்தில் 05 மீன்
பலகைகளுக்குரிய ரூபா 2.4
மில்லியனிற்கான ஒரே தடவையில்
பெறும் பணம் 17 மாதங்கள் முதல்
அறவீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

(இ) ஏனைய வருமானங்கள்

மாகாண சபையின் பிரதான பதிலளிக்கப்படவில்லை.	நிலுவை வருமானத்தை
செயலாளரிடம் மற்றும் ஏனைய விரைவாக அறவீடு	
அதிகாரிகளிடம் மீளாய்வாண்டு செய்வதற்கு நடவடிக்கை	
திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு எடுக்க வேண்டும்.	
பெற வேண்டிக் காணப்பட்ட நீதிமன்றத்	
தண்டப்பணம் ரூபா 451,801 தொகை	
மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா	
23.4 மில்லியன் தொகை அறவீடு	
செய்வதற்கு நடவடிக்கை	
எடுத்திருக்கவில்லை.	

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தின் மூலம் சாட்டப்பட்டுள்ள கருமங்கள் நிறைவேற்றாதல்

பிரதேச சபை அதிகாரச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் பொது மக்கள் சுகாதாரம், பொதுப் பயன்பாட்டு சேவைகள் மற்றும் பகிரங்க பொது வழிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல் பொது மக்களின் சுகபோகம், வசதி மற்றும் நலன்புரி ஆகிய சபையினால் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளை நிறைவேற்றுதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
சபையின் அதிகார பிரதேசத்தின் உக்காத குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்கான நிரந்தர மற்றும் முறையான குப்பை முகாமைத்துவ நிகழ்ச்சித் திட்டமொன்று செயற்படுத்தியிருக்காததுடன், சுற்றாடல் நேயமான அப்புறப்படுத்தும் செய்முறையொன்று கடைபிடிக்காமல் உக்காத குப்பைகளை தனியார் காணியொன்றில் குவிக்கப்பட்டிருந்தது.	தற்போது வகைப்படுத்தப்பட்டு எடுக்கப்படுகின்ற குப்பைகளில் உக்கக்கூடிய குப்பைகளை அகுரெஸ்ஸ பிரதேச சபையின் சேதனப் பசளை செயற்களத்திற்கு வழங்கப்படுவதுடன், உக்காத குப்பைகளை தரையை நிரப்பும் அடிப்படையில் தனியார் காணியொன்றில் குவிக்கப்படுகின்றதென.	முறையான குப்பை முகாமைத்துவ முறைமையொன்று செயற்படுத்தப்பட வேண்டும்.

3.2 செயற்பாட்டுத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) தென் மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் 2010 திசெம்பர் 27 திகதிய தபபா/பபாகோ/2010/01 இலக்கம் கொண்ட சுற்றறிக்கையின் பந்தி 11 இற்கு இணக்கமின்றி சபைக்குச் சொந்தமான வர்த்தகத் தொடர் கட்டிடத்தின் 04 கடையறைகள் ஏனைய தரப்பினர்களுக்கு துணை வாடகைக்கு கொடுக்கப்பட்டிருந்தது.	ஏனைய தரப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கடையறைகளுக்காக குறிப்பிட்ட உடன்படிக்கையின் பிரகாரம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன என.	சுற்றறிக்கை ஏற்பாடுகளின் படி செயற்பட வேண்டியதுடன், அவ்வாறு மேற்கொள்ளப்படாமை தொடர்பாக பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 134(1) இன் பிரகாரம் முன்னேற்றப்பட்ட பிரதேசங்கள் என இனங்கண்டிருந்த சபையின் அதிகாரப் பிரதேசத்தின் 03 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளை சேர்ந்த அலகுகளில் இருந்து வீதவரி அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தல் தயாரிக்கப்பட்டு உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது என.	முன்னேற்றப்பட்ட பிரதேசங்கள் என இனங்காணப்பட்ட பிரதேசங்களின் ஆதனங்களிலிருந்து வீதவரி அறவீடு செய்யப்பட வேண்டும்.

3.3 மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
-----------------------	-------------------	-----------

- (அ) ஆளணித் திட்டத்தின் படி சனசமூக அபிவிருத்தி சபைக்காக பதவியணி மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு உத்தியோகத்தர் பதவி தேவைப்பாடு தொடர்பாக சபையின் 02 பதவிகள் மிகையாக உள்ளூராட்சி மீளாய்வு செய்து காணப்பட்டது. திணைக்களத்தினால் அதன்படி பதவியணி அங்கீகரிக்கப்பட்டு சபைக்கு முகாமைத்துவம் செய்ய இணைக்கப்பட்டிருந்ததெனவும், வேண்டும். மிகைப் பதவிகளுக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என.
- (ஆ) சபையில் கடமையாற்றுகின்ற ஆரம்ப நிறுவனத்தின் சேவைத் சபையின் பதவியணித் தரத்தை சேர்ந்த 06 ஊழியர்களுக்கு தேவைப்பாட்டின் மீது தேவைப்பாட்டினை குறித்தொதுக்கிய கடமைகள் மீளாய்வு செய்து சாட்டப்படாமல் வேறு கடமைகள் சாட்டப்பட்டுள்ளதுடன், அதன்படி ஆட்சேர்ப்பு சாட்டப்பட்டிருந்ததுடன், மேற்கொள்ள வேண்டியதுடன், மீளாய்வாண்டின் போது சம்பளங்கள் உத்தியோகத்தர்களுக்கு மற்றும் படிகள் என ரூபா 2.33 பதவிக்குரிய கடமை மில்லியன் தொகை சபை நிதியத்தில் மாத்திரம் செலுத்தப்படுகின்றது என. சாட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.